தென்படுகிறதா என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்கள். அந்தக் கருத்தையும் இந்த அரசு கவனத்தில் கொள்ளும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. இரா. மோகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டத் தலை நகரங்களில் இருக்கக் கூடிய கால்நடை மருந்தகங்களில் கூட சாதாரணமாக ஒரு விலங்குக்கு கால் உடைந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி இல்லை. பெரிய நகரங்களில் கூட அந்த வசதி இருப்பதில்லை. எனவே ஒரு நாய்க்குக் கால் உடைந்தால் கூட இங்கே சென்னைக்குக் கொண்டு வந்தால் தான் ஆப்பரேஷன் செய்ய முடியும் என்ற நிலை இருந்து கொண்டு இருக்கிறது. ஆகவே அந்தத் தலைநகரங்களிலேயே அப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்து உயிர்களைக் காப்பாற்றக் கூடிய நிலைமையை உருவாக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன் : பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது இருக்கிற வசதிகளைக் கொண்டே மாவட்டத் தலை நகரங்களில் அறுவை சிகிச்சை செய்து உயிர்களைக் காப்பாற்றலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

## கால்நடை ஆய்வாளர் பயிற்சி.

* 5810. திரு. எஸ். என். எம். உபயதுல்லா :
மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) கால்நடை ஆய்வாளர் பயிற்சியை அரசு மீண்டும் ஆரம்பிக்க உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், எப்போது ஆரம்பிக்கப்படும் ?

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன் : பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.

(ஆ) கால்நடை ஆய்வாளர் பயிற்சி தொடங்குவதற்காக செயற் குறிப்பு ஒன்று கால்நடை பராமரிப்பு இயக்குநரிடமிருந்து பெறப்பட்டு ஆய்வில் உள்ளது. விரைவில் ஆணை பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

*1990 ஏப்ரல் 23]*

திரு. எம். இராமச்சந்திரன் : பேரவைத் தலைவர் அவர்களே, முன்பு ஸ்டாக்மென் கோர்ஸ் என்று ஒரத்தநாட்டில் கூட இருந்தது. அதில் பயிற்சி பெற்று வந்தவர்கள் மிகச் சிறப்பாக கால்நடை மருத்துவத்தைச் செய்தார்கள். மேலும் தொடர்ந்து அந்தப் பயிற்சி இருந்தால்தான் கிராமங்களில் பணியாற்றக் கூடிய வாய்ப்பு இருக்கும். எனவே அந்தப் பயிற்சியை உடனே தொடங்குவதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுக்குமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன் : பேரவைத் தலைவர் அவர்களே, உடனே தொடங்குவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது என்பதைத்தான் நான் தெரிவித்து இருக்கிறேன்.

திரு. சே. இராமலிங்கம் : பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே பயிற்சி பெற்ற கால்நடை ஆய்வாளர்களுக்குக் கூடுதலாக 3 ஆண்டுக் காலம் பயிற்சியளித்து அவர்களைக் கால்நடை மருத்துவர்களாக நியமிக்க அரசு செயற் குறிப்பு ஏதேனும் வைத்துள்ளதா ?

மாண்புமிகு டாக்டர் க.சந்திரசேகரன் : பேரவைத் தலைவர் அவர்களே, அப்படிப்பட்ட செயற் குறிப்பு ஏதும் தற்போது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்—விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறி இடப் பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப் பெற்றது என்பதைக் குறிக்கும்].

## 2. தகவல் கோரல்.

**(அ) வேளாண்மைத் துறை அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து.**

திரு. எஸ். ஆர். இராதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த திங்கட்கிழமை அன்று மாண்புமிகு அமைச்சர் திரு. ஆறுமுகம் அவர்கள் என் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அது அவைக்குறிப்பிலே இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு நிரூபிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அதற்கு எத்தனை நாள் அவகாசம்